

## பெண்கள் கூட்டமைப்பு

நம்முடைய நகரங்களும், ஊர்களும், சுத்தமற்று, பாதுகாப்பற்று, வாழ்வதற்கு உகந்ததாக திகழவில்லை. நமது சமுதாயம், போதை பொருளுக்கு அடிமையாகும் அபாயத்தில் உள்ளது. அரசு சேவைகளையோ, அதன் நிவாரண நடவடிக்கைகளையோ, அணுகும் தன்மை மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

எங்கள் வாக்குகளை எதிர்ப்பார்க்கும் வேட்பாளர்களுக்கு, எங்களுடைய கோரிக்கைகள்:

### சுத்தமான நகரம்

- உயிரி மற்றும் இதர கழிவுகளை பிரித்து, அகற்றும் வண்ணம் ஒவ்வொரு தெருக்களிலும் குப்பை தொட்டிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
- காலம் தவறாது குப்பைகளை சேகரிக்கும் சேவையை வழக்கமாக்க உறுதியளித்தல்.
- பயன்பாட்டுக்கும், குடிப்பதற்கும் உகந்த நீரை சமமாகவும், நியாயமாகவும் விநியோகித்தல்.
- சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
- சுகாதாரமான தெருவோர உணவு கடைகளை நிர்ணயித்தல்.
- கழிவு நீர் வடிகால் மேலாண்மையை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
- சுத்தமான, பயன்பாட்டுக்கு உகந்த, பொது கழிவுறைகளை பராமரித்தல்.
- சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகளை கண்காணிப்பதை வழக்கமாக்குதல்.

### பாதுகாப்பான நகரம்

- மாநகராட்சியிலிருந்து, கிராம சபை வரையிலான உள்ளாட்சி அமைப்புகளில், பெண் குழந்தைகளை பாதுகாப்பாதற்கு பொறுப்பேற்றுதல்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களை திறம்பட செயல்படுத்துதல்.
- பதற்றமான மற்றும் தனிமையான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதுடன், அதனை முறையாக மறு ஆய்வு செய்தல்.
- அதிக அளவில் பெண் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களை நியமித்தல்.
- பாலினம் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு பணியாளர்கள் மத்தியில் ஏற்படுத்துதல்.
- பள்ளிகளில், பாலியல் கல்வி மற்றும் தற்காப்பு கலை குறித்த பயிற்சியினை அறிமுகப்படுத்துதல்; பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல்.

## போதை பழக்கம் மற்றும் அதன் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படும் நகரம்

- சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது போக்குவரத்து மையங்களை விடுத்து, அதிலிருந்து தள்ளி, டாஸ்மாக் கடைகளை இடமாற்றி அமைத்தல்.
- டாஸ்மாக் இயங்கும் நேரம் மற்றும் சாராயம் வழங்குவதற்கு முன், வயது வரம்பினை உறுதிப்படுத்தும் வண்ணம் அடையாள அட்டைகளை சோதனையிடுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துதல்.
- டாஸ்மாக் கடைகளை சுற்றி கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் மற்றும் மாலை வேளைகளில் போலீஸ் ரோந்து கண்காணிப்பினை உறுதிப்படுத்துதல்.
- போதை பழக்கமுடையோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வண்ணம், போதை பழக்கம் மீள் மையங்கள் மற்றும் உதவி எண்களை நிறுவி, அதற்கு நிதியுதவி செய்தல்.

## பொறுப்புடைய, அணுகக்கூடிய உள்ளூர் அரசு அலுவலர்கள் மற்றும் சேவைகள்

- சலுகைகளை எளிதாக விநியோகிப்பதற்கு உறுதியளித்தல்.
- குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை நெறிப்படுத்துதல்.
- இ-சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

## அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமான முடிவெடுக்கும் மற்றும் குரலெழுப்பும் அதிகாரம்

- பெண் அதிகாரிகளை நியமித்தல்.
- ஐம்பது சதவீத பெண் வேட்பாளர்களை பரிந்துரைத்தல்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் (பினாமியாய் அல்லாமல்).
- முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு அளித்தல்.
- பெண்களுக்கான பேச்சு சுதந்திரத்தை மதித்தல் மற்றும் அவர்களின் கண்ணோட்டங்களை கவனித்தல்.

இந்த கோரிக்கைகளுக்கான பட்டியல், கீழ்க்கண்ட அமைப்புகளை சார்ந்த பெண்களால் வடிமைக்கப்பட்டுள்ளது : பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையம் (CWDR); பெண்கள் உரிமைகள் மற்றும் வளர்ச்சி மன்றம் (FORWARD), பெண் தொழிலாளர்கள் சங்கம் (PTS); பாஸிடீவ் மகளிர் நெட்வொர்க் (PWN+); ரோஷினி; பணி புரியும் மகளிர் மன்றம் (Working Women's Forum), மற்றும் பிரக்ஞா டிரஸ்ட் (The Prajnya Trust).

August 14, 2018